


நோன்று

கே.எஸ். சிவக்குரூர்



பூதின் 22

30/-

வெள்ளாடு செல்வதற்கான  
விமான திக்கட் வாரியோகம்

S.F. Janabdeen  
Managing Director

# FAZRAN

## TRAVELS

LL No: 2409

Foreign Employment & Air Ticketing Agents



213/4, Upstair, Mithiripala Senanayaka Mawatha

Bank Side, Anuradhapura, Sri Lanka

Tel - 025 5620001/5620002 / 072 2232143 / 025 5686436

Fax - 025 5620002 Mobile - 077 8807891

E Mail - sfazran@yahoo.com



நவ்வன காணவும்  
நல்லவற்றோடு  
இணையெழும்  
முயல்பவரின்னின்  
எண்ணிக்கை  
சீரியதாக  
இருப்பிடும்  
அது, முயற்சியின்மையிலும்  
பார்க்க  
மேலானது

படிகல்  
கிடைக்கும் திடங்கள்

பூபாலசிங்கம் புத்தக நிலையம்  
(கொழும்பு)  
சேமமடு பொந்தகசாலை  
(கொழும்பு)  
பாம்ஸீப் புத்தக நிலையம்  
(கொழும்பு)  
தமிழ்ச் சங்கம்  
(தென்கிழக்குப்பல்கலைக்கழகம்)  
ரெஸ் மார்ட்  
(அநுராதபுரம்)  
நெட் மஹவஸ்  
(அநுராதபுரம்)  
ஹமிமாஸ் புத்தக நிலையம்  
(இக்கிரி கொல்லாவ)

புதிய  
படைப்புக்களையும்,  
விமரிசனங்களையும்  
எநிர்பார்க்கிறோம்

படிகல் வெள்பீட்டுக்குழுந்தை  
[www.padikal.blogspot.com](http://www.padikal.blogspot.com) என்ற பீட்டு  
தளம் ஒன்று உருவாகி வருகின்றது. படிகல்  
கிடைக்கை கிழவாழுதி  
[www.noolaham.net](http://www.noolaham.net)  
என்ற இணையத்திலும் பார்க்கவீட்டுவார்.

# படிகல்

இருந்து திவந்துப் பிழை

பெ - 2009

ISSN 1800 - 4598  
VOLUME : 05 . NO: 02

- வெள்பீடு -  
நண்பர்கள் இலக்கியக்குறை  
அநுராதபுரம்  
நடசத்திர நந்பண் மன்றம்.

தனிப் பிரதி - 30.00  
தபால் மூலம் - 40.00  
வெளிநாடு - 25, பெவுன்  
வருடச் சந்தா - 200.00

படிகல் கிடைக்களைத் தொப்பந்து  
பெற வீரும்பும் தீலக்கிய  
தீர்வலர்கள், தங்களது  
சந்தாக்களை பதிவு செய்வதன்  
மூலம் சந்தீக்கமயின் வருகைக்கும்  
வளர்ச்சிக்கும் உங்கள்  
பங்களிப்புகளை வழங்குகின்கள்.

தொடர்களுந்துகள்  
புதிய முகவரி

"PADIHAL"  
No: 519G/16,  
Jayanthi Mawatha  
Anuradhapura # 50000  
Sri Lanka.

+94 713485060  
+94 726155244  
Padihal@yahoo.com  
[www.padikal.blogspot.com](http://www.padikal.blogspot.com)

உங்கள் பார்க்கவூது  
எங்கள் கருத்து

கடந்த ஆறு ஆண்டுகளாக அனுராதபுர மண்ணிலிருந்து ஒரு இலக்கியக் குரலாக பழகள் வலம் வந்து ஈழத்து இலக்கியச் செல்நாறிக்கு வளம் சேர்த்து வருவதையாவரும் அறிவர்.

பழகள் வெறுமனோ இலக்கிய திதழாக மட்டுமின்றி இப்பிரகேசத்தில் ஒரு இலக்கிய இயக்கமாக செயற்பட்டு நிறுத்துவது.

கடந்த காலங்களில் பழகள் அனுராதபுர மண்ணில் பல்வெறு கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னாற்றுது வந்துள்ளது. அதில் கைராவ ஸஹானாவின் “இன்றைய வண்ணாத்துப் பூச்சீகள்”, எல். வளைக் அக்ரமின் “மண்ணில் தழாவும் மனது”, எம்.சீ.ரஸ்மினீன் “மூன்று ஸாழிஸயர்ப்பு நூல்கள்” என நூல் வெளியீட்டு பிழைக்களை மேற்கொண்டு இலக்கியச் செல்நாறிக்கு பங்களித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் பழகள் பதிப்புக் குறைய நிறுவி, நூல்வெளியீட்டுத் தீட்டும் ஒன்றை மேற்கொள்ளவன்றனது. அனைத்துவகையான நூல் வெளியீட்டிலே கவனம் செலுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தரமான தாள்களில் சீரந்த தளக்கோலத்தில் மிகக் குறைந்த விலையில் செம்மையாக நூல்களை வெளிக்காணர துணிகிறது.

ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிறுவனங்கள் தங்களின் வெளியீடுகளுக்காக பழகளுடன் தொடர்பு கொண்டு தங்களது பிரதியாக்க முயற்சிகளை இலகுப்புத்திக் கொள்ளலாம். அவ்வாறே விணியோக தீட்டத்திற்கும் வழிகாட்டல்களை மேற்கொள்ளும்.

பழகள் பதிப்பகத்தின் முதலாவது பதிப்பாக “அனுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள்” தொகுதி ஒன்று வெளிவருகிறது.

## படிகள்

திருமூல திலக்கிய திதழ்

மே - 2009

இறுதி 22

ஒக்டோபர்

எல். வளைக் அக்ரம்

உகவி ஒக்டோபர்

எம்.சி. நஜீமுதீன்

சஞ்சிகைக் குழு

ஞானச்சந்திரன் குருக்கள்  
நாச்சியாதீவு பர்வீன்

வெளியீட்டுக் குழு

எஸ்.ஏ. சுதாத்  
யு.எம். ஹிமாஸ்  
ஏ.ஏ.சு.எம். ஸப்ராஸ்  
எம்.ஜே.எம். ரிஸாதி  
எம்.ஆர்.எம். பெரோஸ்

இவியம்

அன்பு அம்ன்

நவீன தமிழச் சமுதாயத்தீன்

தேவைகளுக்கிணங்க

மொழி எளிமையாக்கப்பட வேண்டியது அவசியம்

பேருவளை றபீக் மொஹிமன்

தமிழ் மொழியானது காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. வாழும் மொழியானது பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. அவ்வாறு பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட மொழியே வாழும் மொழியாகத் திகழ்கிறது. எனவே, காலம் காலமாகத் தமிழ் மொழியானது பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று நம் மத்தியில் வாழும் மொழியாகத் திகழ்கிறது. இவ்வாறு வாழும் மொழியாகத் திகழும் நம் தமிழ் மொழி நவீன தமிழ்ச் சமுதாயத்தின் தேவைகளுக்கு இணங்க எளிமையாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

பழந்தமிழ் எழுத்துக்களும், பழந்தமிழச் சொற்களும் காலப்போக்கில் தன் வடிவத்தை இழந்து வெவ்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி இன்று தமிழ் வடிவத்திற்கு மாற்றம் கண்டுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் அராமிய எழுத்துக்களாலேயே எழுதப்பட்டு வந்த தமிழ், தொல்காப்பியத்திற்கும், அராமிய மொழிக்கும் எவ்வித தொடர்பம் இல்லை எனும் அளவிற்கு மாற்றமடைந்தனது. கி.பி 3ம் நூற்றாண்டில் “பு” என்று எழுதப்பட்ட அகரம் கி.பி. 4ம் நூற்றாண்டில் ‘பு’ என எழுதப்பட்டு அதன் வளர்ச்சியின் தொடராக இன்று ‘அ’ எழுதப்படுகிறது. இவ்வாறே ஆகாரத்தின் ஆரம்ப வடிவம் ‘பு’ என இருந்தது. இது கி.மு 3ம் நூற்றாண்டு அசோகன் கல்வெட்டில் காணப்படுகிறது. கி.மு 1ம் நூற்றாண்டு ஆணைமலைக் கல்வெட்டில் ‘பு’ அமைந்துள்ள ஆகாரம் கி.பி. 7ம், 8ம் நூற்றாண்டுகளில் ஒரு பெரும் மாற்றத்தினைச் சந்தித்து ‘பு’ என்ற வடிவத்தைப் பெற்றது. இது கூரம் செப்பேடுகளிலும், திருவதிகைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. 7ம், 8ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘பு’ என்ற வளர்ச்சி வடிவம் மென்மேலும் கி.பி. 10ம், 11ம் நூற்றாண்டுகளில் ‘பு’ எனவும், கி.பி 13ம் நூற்றாண்டில் ‘பு’ எனவும் எழுதப்பட்டு இன்று தற்கால வடிவத்தினைப் பெற்றுள்ளது. இவ்வாறே உகரமும் ‘பு’ என்ற வளர்ச்சிப் படிகளைத் தாண்டி இன்று தற்கால வரிவடிவத்தில் அமைந்துள்ளது. ‘பு’ என இவ்வாறே கரரத்தின் வளர்ச்சிப்படிவுகளும் அமைந்து, தற்காலத் தமிழில் அதனுடைய வரிவடிவத்தினைப் பெற்று மினிர்கிறது. தமிழ் மொழி எழுத்துக்கள் அனைத்துமே பலவித வளர்ச்சிப் படிகளைத் தாண்டியே இன்று நம் மத்தியில் எளிமையான முறையில் நிலவுகின்றன.

தமிழ் மொழியின் எனிமையாக்கத்தில் பிற நாட்டாரின் தொடர்பும் முக்கியமானதாகும். ஜேரோப்பியர் காலத்தில் வீரமா முனிவரின் எழுத்துச் சீர்திருத்தப் பணி தமிழ் மொழியின் எனிமையாக்கத்தில் துணைநின்றது. ஏகாரத்தைக் குறிக்க எகரமும் எகரத்தைக் குறிக்க எகரத்தின் கீழ் ஒரு புள்ளியும் (ஒகர ஒகாரமும் அவ்வாறே) எழுதப்பட்டு வந்த வழக்கினை மாற்றிய மைத்தது மட்டுமென்றி மெய்யெழுத்திற்கு புள்ளியிடும் தன்மையினையும் அறிமுகப்படுத்தினார். அறுப் எண் பாவனையும் இங்கிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது. வீரமா முனிவருக்குப்பின் கடுமையா புணர்ச்சி விதிகளைத் தவிர்த்து அகப் புணர்ச்சி, புறப்புணர்ச்சி அம்சங்களை கருத்திற்கொண்டு சந்திப்பிற்கெழுதும் முறையை ஆறுமுக நாவலர் தொடக்கி வைத்துார்.

இதன் மூலமும் தமிழ் மொழி எனிமையாக்கத்திற்குட்பட்டது. இல்லா விடில் கடின புணர்ச்சிகளைக் கொண்ட வாக்கியத் தொடர்களை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். ‘அவனின்றி யனுவு மசையாது, வஞ்சனைகள் செய்வாறரா டினங்க வேண்டாம்’ எனும் தொடர்கள் ‘அவனின்றி அனுவும் அசையாது, வஞ்சனைகள் செய்வாரோடு இனங்க வேண்டாம்’ என வரின் சாதாரண மக்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

வாக்கிய அமைப்புக்களைப் பொறுத்தவரையில் சிறிய வாக்கியங்களை அமைத்தலும், நிறுத்தற் குறியீடு பயன்படுத்தவதும், மொழி எனிமையாக்கத்திற்கு முக்கிய அம்சமாகும். மேலும் பல சொற்களில் காணப் படுகின்ற பல பொருள்களும் சொற்களுக்கிய விருத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படுமாயின், தமிழ் மொழி மேலும் எனிமை யாக்கப்படும். உதாரணமாக

குரியனைக்குறிக்க ஞாயிறு, ஆதவன், எல்லி, கனவி, செங்கதீர், அருணன் போன்ற பல சொற்கள் தேவையில்லை. அது போலவே பாம்பு, சத்தம், சிலம்பு என்ற பொருள்களைக் குறிக்க அரவம் ஒரு சொல்லும் அவசியமில்லை. அவையை அவ்வசீச் சொற்களிலேயே பயன் படுத்தப்படுமாயின் தமிழ் மொழி மேலும் எனிமையாக்கப்படும்.

தற்காலத்தில், தமிழ் மொழியின் எளிமையாக்கமானது மிக மிக அவசியமானதாகும். பழங்காலத் தமிழில் பயன் படுத்தப்பட்டது போன்ற ஏகர, ணகர, ணகர, நகர, லகர, முகர, ளகர, ரகர, றகர வேறுபாடுகள் தற்காலத் தமிழில் பெருமளவு பயன்படுத்தப்படுவது குறைவு மட்டுமின்றி ஏனைய மொழிகளை பேச வோர்க்கு இவற்றைப் பயன்படுத்துவது கடினமாவும் உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவது மொழியின் தமிழ் மொழி எளிமையாக்கப்படுவது மட்டுமின்றி தமிழ் நெடுஞ்கணக்கு எழுத்துக்கள் குறையவும் இடமளிக்கும். மேலும் பிறமொழிச் சொற்களை அதே சொற்களால் குறிப்பிடும் போதே அச்சொல்லின் பொருள் பூரணமாகப் புலப்படும். உதாரணமாக பாணை,வெதுப்பி என்றும் கேக்கை குதப்பி வெதுப்பி என்றும், கம்ப்பிட்டரை கணனி என்றும் குறிப்பிடும் போதும் அதன் பொருள் பூரணமாகப் புலப்படுவது குறைவாகவே இருக்கிறது எனவே, பிற மொழிச் சொல்லாக்கக்கூட திலும் தமிழ் மொழி எளிமையினையே பின்பற்ற வேண்டும். பெண்சில், பெண்டோல், பிஸ்கட், சொக்லட், ஜின்னும் இது போன்ற சொற்கள் அந்தந்த மொழியிலேயே பயன்படுத்தப்படுமாயின் அது தமிழ் மொழியின் எளிமையினை பேண உதவும். மேற்கூறப்பட்ட பிற மொழிக்கான தமிழ்ச் சொற்களை தமிழில் யாரும் பயன்படுத்தப்படுவது கவும் கெரியவில்லை.

மேலும், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள பயன்படாத எழுத்துக்கள் என்க

குறிக்கப்படுகின்ற எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும் 'ங்' தவிர்ந்த ஙா, ஙி, ஙீ முதலிய ஙுகர் வரிசையில் வருகின்ற முதலான எழுத்துக்களையும் ஞுகர் வரிசையில் வருகின்ற பயன்படுத்தப் படாத சில எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஏனெனில், அவை பயன்படாத எழுத்துக்கள் பயன்படாத எவ்வதிருப்பதில் பயனில்லை. அவ்வாறே 'ஃ' எனப்படும் ஆய்த எழுத்தும் தற்காலத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை.

தமிழ் வரி வடிவமானது காலத்துக்கு காலம் பல மாற்றங்களைச் சந்தித்து தற்போது ஒரு வடிவத்தினைப் பெற்றுள்ளது. இவ்வரிவடிவமும் சீரிய, சிறப்பான வரிவடிவம் எனக் கூற முடியாதுள்ளது. சுமார் பதினெண்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழியிலுள்ள பதிமூன்று எழுத்துக்கள் எழுத்துச் சீர் திருத்திற்கு உட்பட்டது யாவரும் அறிந்ததே. அ, அ, ர, ண, வை, வை, சை முதலான எழுத்துக்கள் கணனியின் வருகையினால் னா, னா, றா, னை, லை, னை என எழுத்துச் சீர்திருத்தத்திற்கு உட்பட்டன. இவ்வெழுத்துக்கள் இவ்வாறு குறுகிய காலத்திற்கு முன்புதான் மேலுள்ள புதிய வரிவடித்தினைப் பெற்றுள்ளன.

இதன் போது இன்னும் சில எழுத்துக்களும் சீர்திருத்தம் செய்யப் பட்டிருப்பின் சிற்பானதாக அமைந்திருக்கும். 'கா,மா,பா, முதலான எழுத்துக்கள் எழுதப்படுவதைப் போலவே 'அ,ஆ,இ' முதலான எழுத்துக்கள் 'னா,ணா,றா, என மாற்றப்பட்டன. 'கை,தை,மை,பை' முதலான எழுத்துக்கள் எழுதப் படுவதைப் போல 'உ,ஊ,ஓ' முதலான எழுத்துக்கள் 'னன,லை,ளை, என மாற்றப்பட்டன. அவ்வாறே 'கா,சா, ஶா,மா, பா,நா,னா, என எழுதப்

படுவதைப் போல ஆகாரமும் (ஆ) 'ଆ' என ஏன் மாற்றப் பட்டிருக்க கூடாது. (இனியும் ஏன் மாறக் கூடாது) இவ்வாறு அகர வரிசை எழுத்துக்கள் உயிர் மெம்பு எழுத்துக்கள் போல மாற்றப்படுமாயின் அவை அ,அா(ஆ),அி(இ),அீ(ஈ),அா(உ),அு(ஹ),அஎ(எ),அே(ஏ),அா(ஐ),அா(ஒ),அளா(ஒன்) என்றே அமைய வேண்டும். இங்கு 'ஆ' என்ற வடிவத்தில் அமைந்துள்ள எழுத்து 'ஹ' ஆகும். ஆனால், தற்போது நாம் பயன் படுத்தும் 'ஆ' எனப்படும் எழுத்தானது. ஒரு சிறிய குறைபாட்டைக் கொண்டுள்ளது. 'அ,ப' ஆகிய இவ்விரண்டு எழுத்துக்கள் மூலமே இப்பிரச்சினை தோன்றுகிறது. 'ப'கரத்தைக் குறிக்க 'ப' பயன்படுவது போல 'அ'கரத்தைக் குறிக்க 'அ' பயன்படுகிறது. அவ்வாறே 'பா' வைக் குறிக்க 'ா' எனும் துணைக் குறி இட்டு 'பா' பயன்படுவது போல 'ஆ'வைக் குறிக்க ஏன் 'ா' எனும் துணைக் குறியோடு 'ଆ' பயன்படக் கூடாது.

மேலும் தற்பொழுது நாம்  
பயன்படுத்தும் 'அ'வானது 'ஆ'காரத்  
தைக் குறிக்குமாயின் 'பா'வைக்குறிக்க  
'பு' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட  
வேண்டும். அ,ஆ இவ்வாறிருப்பின் ப,பா  
என நாம் எழுதும் எழுத்துக்கள் ப,பு  
என்றே எழுதப்படவேண்டும். ஏனெனில்  
'அ' வினதும் 'ப' வினதும் ஆகாரத்தைக்  
குறிக்கும் துணைக் குறிகள் இரண்டும்  
ஒன்றாகவே (பு) இருக்க வேண்டும். இது  
விடயத்தில் நவீன மொழியியலாளர்கள்  
தம் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

இவ்வாறு நவின தமிழ்ச் சமூதாயத்தின் தேவைகளுக்கிணங்க தமிழ் மொழி எனிமையாக்கப்படுவது மிகமிக இன்றியமையாதது என்பது இதிலிருந்து உணரப்படுகிறது.

**அந்ராதபுர** மாவட்ட மண்ணிலிருந்து ஒரு காத்திரமான இலக்கிய நகர்வகைஞர்க்கு நாம் தொடர்ந்து முயற்சிக்கிறோம். அதில் படிகள் சஞ்சிகையின் தொடர் வருகை முக்கியமான தடமாகவும் அடையாள வரைபடமாகவும் அமைகிறது. தொடர் வருகை முக்கியமான தடமாகவும் அடையாள வரைபடமாகவும் அமைகிறது. அத்துடன் இப்பிரதேச படைப்பாரிகளுது படைப்புக்களை நூலுகுவில் கொண்டு வருவது இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க பணியாக அமைகிறது.

படிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக இப்பிரதேச இலக்கிய வளர்ச்சியை அடிப்படையாகவும் தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு புதிய பரிணாமமாகவும் தொடர் இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இச்செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக படிகள் “அநூராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள் தொகுதி - ஒன்னாறு” (வேலிகளைத் தாண்டும் வேர்கள்) என்ற கவிதை நூல் ஒன்றை வெளியிட துணிந்து செயற்படுகிறது. இவ்வெளியீட்டின் ஊடாக படிகள் தனது வெளியீட்டுத் தளத்தை பதிப்பகமாக தடம்பதிக்கிறது.

അക്സന്റ് റോലെ പ്രമുഖ കവിതയും

தொகுதி - ஒன்று

## ଓবରକାରୀର ତାରଣ୍ୟମ ଓବରକାରୀ

எஸ். வரீம் அக்ரம்

அநூராதபுர தமிழ்க் கவிதைப் பகைப்புலம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த அங்கு பரப்பில் பலரது படைப்புகளும், நூல்களும் பங்களித்துள்ளன. இதில் அங்கு ஜவஹர்ஷாவின் பிரசுரமான கவிதைகள் “காவிகளும் ஒட்டுண்ணிகளும்” என்ற தொகுப்பாகவும், இவர் தொகுத்த 44 ஈழத்துப் புதுக்கவிதையாளர்களின் கவிதைகள் தொகுப்பாகவும், “பொறிகள்” என்ற பெயரிலும் கவியரங்குக் கவிதைகள் “புத்துலகம் படைப்போம், “பொறிகள்” என்ற பெயரிலும் கவியரங்குக் கவிதைகள் “புத்துலகம் படைப்போம், சிதைந்து போகும் சிறப்புகள்” என்ற வகையிலும் தொகுப்புகளாக்கப்பட்டுள்ளன. அவ்வாறே பேனா மனோகரனின் “கடமைகள்” கெக்கிராவ ஸஹானாவின் “இன்றைய வண்ணாததுப் பூச்சிகள்”, நாச்சியதீவு பரவீனின் “சிரட்டையும் மண்ணும்” எம்.சீ. ரஸ்மினின் “நாளையும் மற்றொரு நாள்” (சிங்கள இன்தது மொழி பெயர்ப்புக் கவிதைகள்) எல். வளீம் அக்ரமின் “மண்ணில் துழாவும் மனது” என்பன முக்கியமானவை. வேலிகளைத் தாண்டும் வேர்கள் என்ற தொகுதியில் அங்கு ஜவஹர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பரவீன், ஜவஹர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பரவீன், கெக்கிராவ ஸாலைஹா, எம்.சீ. ரஸ்மின், அநூராதபுரம் றஹம்மதுல்லாஹ், எல். வளீம் கெக்கிராவ ஸாலைஹா, வினரவில் வெளிவரும் இத்தொகுதி அநூராதபுர மாவட்ட தொகுக்கப்படுகின்றன. வினரவில் வெளிவரும் இத்தொகுதி அநூராதபுர மாவட்ட தொகுக்கப்படுகின்றன. கவிதைத்துறையினரது கவிதைகள் அமையும் இலக்கிய நகர்வகளுக்கு மேலும் தாண்டலாக அல்லது பின்னுட்டலாக அமையும் என்பது ஈழத்து கவிதைத் துறைக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செலுத்தும் என நம்புவாம்.

குகல் குகல்களாக நீர்த்துவிளகள்  
வானத்தின் ஓட்டைகளுக்குடாக  
பூமியில் விழுந்து  
பூமியைக் கொறித்துப் போட்டது

சுயமிழுந்த யூமி  
அங்கங்கள் தோறும்  
காயங்கள் சுமந்து கொண்டே  
மெனனம் காத்தது.

ஒரு முழு நாளில்  
பூமியின் மர்மப் பிரதேசங்கள்  
மரணவலியில் துடித்தன

பிறகு தம்மைத் தாமே  
சமாதானம் செய்கு கொண்டது யு

இருத்தம் தோய்ந்த கரங்கள்  
 சண்டைபோடும் மனிதர்கள்  
 யுத்தம் வெடிகுண்டு இத்தியாதிகளினால்  
 எத்தனை வக்கிரங்கள் என்மீது  
 இயற்கையே நீயுமா?

தின்னொரு மழை ஆரம்பமாகியது  
பூமியின் கண்ணீர் மழை நீரில் கலந்து  
அடையாளமிழுந்து கொண்டிருந்தது

மழை பூமியின் வேறொரு பகுதியை  
கொறித்துக் கொண்டிருந்தது



- நாச்சியாதீவு பர்வீன்

சுந்திப்பு - எம்.சி. நஜீமுதீன்




படைப்பாளிக்கும் வாசகனுக்கும்  
இடையிலான இடைவெளியை  
திறனாய்வு செய்யும் "பத்தி" எழுத்தாளர்கள்  
நிரப்பி வருகிறார்கள் என நினைக்கிறேன்.

- கே.எஸ். சுவருமாரன்

உங்களது ஆரம்பகாலம் முதல் இன்று வரையான படித்துப்பாக்க முயற்சிகள் தொடர்பான விபரங்களை ஓர் பதிவுக்காக சுருக்கமாகக் குறிப்பிருங்கள்.

படைப்பாக்க முயற்சிகள் என்னும்பொழுது, எனது ஆரம்பகாலச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று “இருமை” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். நூலாக இன்னும் வெளிவரவில்லை. சில பிறமொழிக் கவிதைகளை ஆங்கிலம் வாயிலாகக் கற்று வெற்றிடுகிறேன். சில பிறமொழிக் கதைகளை தமிழில் அவற்றைத் தமிழில் தந்திருக்கிறேன். சில பிறமொழிக் கதைகள் நூலில் தந்திருக்கிறேன். அவை எனது “பிறமொழிக் கதைகள் சில” என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.



அழகுதான் சிறுக்கதையாசிரியர்கள் சிலரின் கதைகளைத் தமிழில் தந்துள்ளேன். அவற்றுட் சில “A Lankan Mosaic”, “Crossing Bridges” என்ற ஆங்கிலத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

இவை வெற்றிகரமாக வாசிக்கப்பட்டனவா என்பதைச் சொல்ல முடியாதிருக்கிறது.

நீங்கள் ஒரு படைப்பாளியாக, விமர்சகராக, மொழிஸயர்ப்பாளராக. ஆய்வாளராக என்று பல்பரிமாணம் கொண்டவர். சமூக நிலவரத்திற்கு ஏற்ப உங்களது எந்த ஆக்கமுயற்சி இதுவரை அதிகளாவுவெற்றியடைந்துள்ளது?

எனது திறனாய்வு முயற்சிகள் சமூகத்திற்குப் பயன்படுகின்றனவா என்றால், பொதுப்படையாக இல்லை என்றும், குறிப்பாக “ஆம்” என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இது ஏனெனில், உயர்வகுப்பு / பல்கலைக்கழக மாணவர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இலக்கியத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நிறையத் தகவல்களையும் நடைமுறைத் திறனாய்வு (Practical Criticism) அடிப்படையிலான மதிப்பீடுகளை எனது நூல்கள் தந்துள்ளன என்று சொல்லத் தோன்றுகிறது.

சினமாவை எவ்வாறு நூகர வேண்டும் என்பதற்கான திரைப்படத் திறனாய்வு தொடர்பான “அசையும் படிமங்கள்” என்ற நாலும், பிறமொழிப்படங்கள் பற்றிய எனது இரசனை / தகவல் குறிப்புக்கள் அடங்கிய “சினமா, சினமா - ஓர் உலக வலம்” என்ற நாலும் பயனளித்திருக்குமென நம்புகிறேன். நூலாக வெளிவராத நிலையில் நாடகத்துறை பற்றிய எனது கட்டுரைகள் “பத்தி” எழுத்தாக முன்னர் வெளிவந்த பொழுது, அவையும் பயனளித்திருக்குமென நினைக்கிறேன்.

ஆற்பு காலங்களில் (1960, 1970) படைப்பாக்க முயற்சியோடு வீரர்சன முயற்சியும் சமாந்தரமாக வளர்ந்து வந்தது, ஆனால், இன்று வீரர்சனத்துறையில் ஓர் தேய்வ ஏற்பட்டுள்ளதாக கணத்தியாடல் செய்யப்படுவது பற்றி ..

நான் “விமர்சனம்” செய்பவன் அல்லன். எனது முயற்சிகள் “திறனாய்”வாகவே அமைகின்றன. விமர்சனத்துறையில் “தேயவு ஏற்பட்டுள்ளதா என்பதைச் சொல்ல முடியாதிருக்கிறது. ஏனெனில், கண்டனமே “விமர்சனம்” என்று மருண்டு எழுதபவர்களின் விமர்சனங்களை நான் படிப்பதில்லை.

அதேவேளையில், “திறனாய்வு” என்று வரும்பொழுது, அவ்விதமான முயற்சிகளில் தேயவு ஏற்படவில்லை என்றும் மாறாக, வளர்ச்சியை அவ்விதமான ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் கூறக்கூடியதாய் இருக்கிறது. பல்கலைக்கழகம் ஆசிரியர்களும், செங்கை ஆழியான், செ.யோகநாதன், மதுகுதனன் க.சண்முகலிங்கன், கோபாலகிருஷ்ணன், கோகிளா மகேந்திரன், தெனிவத்தை ஜோசப், புலோலியூர் இரத்தினவேலோன், வசந்தி தயாபரன் மற்றும் தென்கிழக்கில் உள்ள புதியவர்கள் இடையிடையே நல்ல திறனாய்வுகளைச் செய்வதாக எனக்குத் தோன்றுகின்றது.

இன்று நாடு தழுவிய ரீதியில் வாராந்தம் ஆகக்குறைந்தது ஒரு நூல் வெளிவருகிறது. ஆனால், இவ்வெளியீருகள் படைப்பாளிக்கும், வீமர்சகனுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பியதாகக் கருதலாமா...?

புதிதாக வெளிவரும் நூல்கள் படைப்பாளிக்கும், வீமர்சகனுக்கும் இடைவெளியை நிரப்புகின்றது என்ற கூற்றை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

ஆயினும், படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளியை திறனாய்வு செய்யும் "பத்தி" எழுத்தாளர்கள் நிரப்பி வருகிறார்கள் என நினைக்கிறேன். அத்துடன், பல்கலைக்கழக மட்ட (Academics) ஆய்வாளர் களுக்கும், இலக்கியவாதிகள், தரமான வாசகார்களுக்குமிடையிலான இடைவெளியை கண்டுபிடித்து நிரப்பி வருகின்றனர் என்று தீவிரமாக நான் இந்த "பத்தி" எழுத்தாளர்களே நிரப்பி வருகின்றனர் என்று தீவிரமாக நான் நம்புகின்றேன்.

ஆரம்ப காலங்களில் குழு நிலை வாத இலக்கீய முயற்சிகளில் அதீகளவு முனைப்புக் காட்டப்பட்டது. ஆனால், இன்று புதிய தலைமுறைப் படைப்பாளிகளை வழிநடத்தக்கூட்டுத் தொழிற்சாலைகளை எந்த ஒரு காத்திரமான முனைப்பும் தெரியத்தக்கதாக இல்லை. இது ஏற்கத்தக்கக்கருத்தா...?

புதிய தலைமுறைப் படைப்பாளிகளை வழிநடத்தத்தக்க காத்திரமான முனைப்பு இப்பொழுது இல்லை என்றால், அதற்குக் காரணம், புதிய படைப்பாளிகளின் பயன் மதிப்புகள் மாற்றுத்திற்குள்ளாகியுள்ளன, புதிய தொடர்புசாதனங்கள் பாவனைக்கு வந்துள்ளன. உலகமயமாதல் நிதர்சனமாகியுள்ளது. அறிவுப்பெருக்கம் ஏற்பட்டிருப்பதனால், குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் போதாமையாய் இருப்பதை விழிப்படைந்த படனால், நீங்கள் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் போதாமையாய் இருப்பதை விழிப்படைந்த புதிய படைப்பாளிகள் உணர்ந்துள்ளனர் என்னால் ஊகிக்க முடிகிறது.

**ஈழுத்தின் முத்த படைப்பாளிகளில் ஒருவர்  
கவிதை, சிறுகதை, பத்தி,  
திறனாய்வு, சினிமா, மொழிபெயர்ப்பு**

**ஆகீய துறைகளில் காடுபட்டுவருபவர்  
சாதுவானவர், நேர்மையானவர்,  
இங்கிதமானவர், அடக்கமானவர்,  
ஆழமானவர், எளிமையானவர்.**

- பாதை -



தொழினுட்பத்தின் வளர்ச்சி ஏற்பட்ட இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையினரது அல்லது இளைய தலைமுறையினரது இலக்கீய ஈருபாடு எத்தகைய பொருத்தப் பாடுடையது...?

புதிய எழுத்தாளர்கள் தொழில்நுட்ப சாதனங்களை உரிய முறையில் பயன்படுத்துவதாக இல்லை. இனையத்தளங்கள் போன்றவை குழு மனப்பான்மை யுடனும், பெரும்பாலும் பக்கச்சார்புடையவையாக இருப்பதுடன், இந்தியச் சிந்தனைகளை அப்படியே முழுங்கி அவையே சரியென நம்புகின்றன. மேனாட்டு "இஸம்"களைத் தமிழ்நாட்டுச் சிற்றேடுகள் பொருள்கொண்டு தெரிவிப்பவை அரைவேக காடானவை. அதையே இலங்கையிலும் உச்சிப்பு தொடக்கம் சிந்தனைப் பிறழ்வு வரை கண்முடித்தனமாகப் பின்பற்றுவது வருத்தம் தருகிறது.

இளைய தலைமுறையினர் வாசிப்பில் நாட்டம் கொள்வதில்லை. தேடல் முயற்சிகளும் இல்லை. மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும் கொண்ட "வழவழா" வியாக்கியானங்கள் ஆழமான ஆய்வுகள் எனப் பற்றசாற்றப்படுகின்றன.

இருந்த போதிலும், ஆங்காங்கே நல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் மறக்கக்கூடாது.

நீண்டத்துவம், பின் நீண்டத்துவம், அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம், சர்வியல்சம், பண்ணமைத்துவம்... என்ற படைப்பாக்க வீமர்சனத்துவிட்ட காலகட்டத்தில் நீங்கள் படைப்பை வீமர்சனத்திற்காக நோக்கும் போது, படைப்பினை எந்தெந்த தேவைகருதி நோக்குவரிகள் ?

நீங்கள் குறிப்பிடுபவை வளர்ந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால், நான் அறிந்த மட்டில் இவை எழுந்த நாடுகளிலேயே செல்லாக்காசாகிவிட்டன. அந்நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பட்டதாரிப் படிப்புக்காக மாத்திரம் இந்த "இஸம்கள்" சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படுவதால், அவற்றைப் பற்றிப் படிப்பது மாணவர்களுக்கு அங்கு தேவையாய் உள்ளது.


தமிழ்நாட்டில் காலந்தாழ்ந்து வந்து அறிமுகமான இந்த "இஸம்கள்" தமிழ்நாட்டுச் சிற்றேடுகளுக்குத் தீவி போட்டன. இங்குள்ளவர்களும் அந்தச் சிற்றேடுகள் அறிமுகங்கெய்யும் அந்த அரைகுறை வியாக்கியானங்களை தலைமேல் கொண்டு கூத்தடிக்கின்றனர்.

படைப்புக்களை எந்தத் தேவைக்காக நான் நோக்குகின்றேன் என்று கேட்டால், நான் சமூகப் பார்வையும், அழகியல் அம்சங்களும், கலை நுட்பங்களும் இருக்கின்றனவா என்றே சம்பிரதாயமான Practical Criticisms பாங்கில் எனது திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துகள் அமைகின்றன. அவற்றை ஏற்படுத்த, தள்ளுவதும் சம்பந்தப்பட்டவர்களின் முழு உரிமை. நான் பிரதிபலனை எதிர்பாராது, எனக்குத் தெரிந்த சிற்றறிவுடன் பாரப்படச்சுமின்றி எதனையும் நோக்குகிறேன்.

சினிமாத்துறை சார்ந்த ஈருபாடு கொண்ட நீங்கள் இன்றைய சர்வதேசிய சினிமா காலத்தின் தேவைகளை எவ்வளவு வகையில் பூர்த்தி செய்கின்றது. அது அப்படிப் பூர்த்தி செய்வதாகக் கருதின் அதற்குள் தமிழ் சினிமாவை வைத்து நோக்கலாமா...?

நான் முன்னர் தமிழ் சினமா, ஈழத்தூத் தமிழ் சினமா என்பவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தேன். பின்னர் உலக சினமாக்களைப் பார்த்தபின், தமிழ்ப் படங்களை எனது அக்கறைக்கு எடுத்துக்கொள்வதில்லை. உலக சினமாவின் வியப்புமிகு படங்கள் என்னைக் கவருகின்றன. அவைபற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகின்றேன். ஈழத்தூத் தமிழ் ஏடுகள் உலக சினமா பற்றி எழுதுவதை அனேகமாக வரவேற்பதில்லை. தமிழ்நாட்டுச் சிற்றேடுகள், இணையத்தளங்கள், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளிவருவதைத் தழுவி இங்குள்ள சிலர் தமிழ் சினமா பற்றியும், எழுதி வருகிறார்கள். அது, அவர்களின் சுதந்திரம். ஆனால் பாவும், திரைப்படத் துறையில் உண்மையாகவே ஈடுபாடுடையவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

தமிழ் சினமாவை, உலக சினமாவின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டியே உள்ளது. விரல்விட்டு என்னக்கூடிய தமிழ்ப் படங்களே ஜனரஞ்சக மாகவும், கலைத்துவத்துடனும் வெளியாகின்றன.



கிப்பாழது சீரு சஞ்சிகைகள்  
வடமத்திய, கிழக்கு, தென்கிழக்கு,  
மலைநாடு, கொழுப்பு  
போன்ற இடங்களில் வெளிவருவதனால்,  
அப்பிரதேசச் படைப்புக்களையும்,  
ஆற்றல்களையும் நாம் அறிந்துகொள்ள  
வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற வெளியீடுகளுக்குக் கிடைக்கின்ற அங்கோரம், நமது நாட்டுப் படைப்புகளுக்கு, நமது நூலகங்களிலும், வாசகர்களிடமும் கிடைப் பட்டில்லை என்ற வாதுப் பிரதிவாதத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அப்படியாயின், அதற்கான காரணங்கள் பற்றிக் கூறுவீர்கள்.

ஆம், நான் ஏற்றுக்கொள்கிறேன். நூலகங்கள், வாசகர்கள் மாத்திரமல்ல, நால் விற்பனையாளர்களும்கூட ஈழத்துப் படைப்புக்களை உதாசீனம் செய்கின்றனர். இதற்கான காரணங்கள் பல. அவற்றுள் சில (1) நமது ஊடகங்கள் பிரக்ஞை பூர்வமாக ஈழத்தில் கலை இலக்கியங்கள் பற்றிக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதற்கான காரணம் அவ்வுடக்கங்களில் பணிபுரியும் இளைக்களுக்கு, ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. அவர்களுக்குத் தமிழ்நாட்டு ஊடகங்களும், இணையத்தளங்களும், சஞ்சிகைகளும் இருக்கின்றன ஆர்வம் காட்டுவதற்காக (2) மாணவர்களின் பாடத்திட்டங்களில் இலங்கைப் படைப்புக்கள் பற்றிய பாடங்கள் அதிகம் இல்லை. (3) முட்டாள்தனமான தமிழ் சினமாப் படங்கள், பரால்கள் Fusion Music என்ற பெயரில் தரப்படும் தரங்குறைந்த இசைப்பாடல்கள்


வெகுஜன இரசனையாக மாறிவிட்டன. கலைத்துறையைவிட வணிக / விஞ்ஞானத் துறைகளில் மாணவர்கள் அதிக நாட்டம் காட்டுவதனால், அவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமில்லாது போய்விட்டது. எனவே, ஊக்குவிப்போர் இல்லாததனால், நமது வெளியீடுகளுக்கு அங்கீராம் இல்லாமற்போய்விட்டது.

நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று ஈழத்தின் பல்வேறு பிரதீசங்களில் இருந்து சிறு சுஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவை எமது இலக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றதா...?

வெவ்வேறு பிரதேச இலக்கியங்களைப் புறக்கணித்து, வடபகுதிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதனால், பல தசாபதங்களாக இந்த நிலைமை இருந்து வருகிறது. இப்பொழுது சிறு சஞ்சிகைகள் வடமத்திய, கிழக்கு, தென்கிழக்கு, மலைநாடு, கொழும்பு போன்ற இடங்களில் வெளிவருவதனால், அப்பிரதேசப் படைப்புக்களையும், ஆற்றல்களையும் நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது வரவேற்கத்தக்கதொன்று. முழு இலங்கையும் கவனத்திற் கொள்ளப்படல் அவசியம். அந்த விதத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஓரளவு பூரணத்துவத்திற்கு நெரங்கி வருகிறது எனலாம்.

உங்கள் வீட்டுப் பாவனைப் பொருட்கள்  
அனைத்தையும் மிமாக்குமாகவும் சில்லறையாகவும்  
பெற்றுக்கொள்ள.

# NASEER STORS



**BAZAR STREET, NACHCHADUWA,  
ANURADHAPURA  
TEL - 060 2259099**

**இலக்கியத்துறை வளர்ச்சியில் கவிதைகளின் பங்களிப்பு அதிகமானதும் இன்றியமையாததுமாகும். ஆதிகாலம் தொட்டு பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசும் ஊடகமாக கவிதைகள் இருந்து வந்துள்ளன. உரோம் பார்சிக்க காலங்கள் மற்றும் இஸ்லாத்திற்கு முந்திய அரேபிய காலங்களில் இலக்கியத்துறை வளர்ச்சியில் கவிதைகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இது இன்று நவீன காலத்தின் மாற்றங்களுக்கு இசைவாக பல்வேறு பரிமாணங்களைக் கண்டுள்ளது.**

கவிதைகளின் மொழி, உட்பொருள், கட்டமைப்பு என்பன இன்று அதன் வளர்ச்சிக்கான அல்லது மாற்றங்களுக்கான அடையாளமாகக் குறிப்பிடலாம். கவிதையின் பேசுபொருள் காலத்திற்கேற்ப பல்வேறு துறைசார்ந்த அடைவுகளை எட்டி உலக மாற்றங்களில் இணைந்துள்ளது. உதாரணமாக பலஸ்தீன், ஆபிரிக்கக் கவிதைகள் பூர்வீகம், இருப்பு போன்ற பிரக்களுடன் அமைந்துள்ளதை சுட்டலாம். இன்னும் நமது சூழலிலும் கவிதைகள் இவ்வாறு இருப்பதுடன் காதல், போர், இருப்பு, அகதி வாழ்வு, பெண்ணியம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை உரையாடுகின்றன.

இந்த வகையில் சிறகுநுனி வெளிப்பாக வந்துள்ள பெண்ணியாவின் இது நதியின் நாள் என்ற கவிதை நூல் பற்றி சில கருத்துக்களை இங்கு உரையாடுகிறேன்.



பெண்ணியாவின் முதலாவது கவிதைத் தொகுதிக்கும் (என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை) இரண்டாவது கவிதைத் தொகுதிக்கும் (இது நதியின் நாள்) இடையில் பாரிய இடைவெளியும் வீசுக்கும் தெரிகிறது. இது நதியின் நாள் - பெண்ணியாவின் கவிதைகள் இன்றைய போர்ச் சூழல் பற்றியோ அல்லது அதன் விளைவுகள் பற்றியோ என்ற நமது அண்மைய கவிதா மரபிலிருந்து உடைந்து பெண் உணர்வு சார்ந்த உலவியலை பேசியும் பல செய்திகளை பகிர்ந்தும் நிற்கிறன. இத் தொகுதியில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் காதல், காமம், ஏக்கம், பெண்ணியம், இயலாமை, இன்பம், இயற்கை போன்ற கருத்தியல்களுடன் நமது வாசிப்பை தூண்டுகிறது.

பெண்ணியாவின் கவிதைகளின் கருத்துக்கள் அல்லது பிரச்சினைகள் அனாரின் கவிதைகளுக்கு சமாந்தரிமாக இருப்பது கண்கூடாகும். இவ்விரண்டு படைப்பாளிகளின் கவிதை அரசியல் விமர்சனத்துக்குரியதாகப் படுகிறது. ஆனால் அனாரின் கவிதை மொழியும் பெண்ணியாவின் கவிதை மொழியும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு நின்கின்றது.

பெண்ணியாவின் கவிதைகளில் இரண்டு விடயங்கள் முக்கியமானது ஒன்று பெண்ணியம் மற்றையது காதல். இவ்விரண்டையும் பல கவிதைகள் பேசுகின்றன.

### பெண்ணியம் -

ஆணிவெரின் மரபணுக்கள் என்ற கவிதை பின்வருமாறு அமைகிறது.

வன்முறை நிகழ்த்தப்பட்டு போது  
அது நிகழ்த்தப்பட்டு பக்கம்  
நீளமான கூந்தல்கள்  
அலங்கோலமாய் கலைக்கப்படுகின்றன

ஆணிவெரின் மரபணுக்களைக் கொண்ட  
வாரிசுகளை ஒரு போதும்  
தான் என்ற சுய கர்வத்திலிருந்து  
கட்டுடைக்க இயலாது.

இக்கவிதையின் மொத்தமும் ஆணின் மிலேச்சத் தனத்தின் குறியீடுகள் படிமங்களாகின்றன. எந்த இனபழுமற்ற வன்முறை நிகழ்த்தப் படுவதாக கலையை கவிதாயினி ஒப்பிடுகிறார். அவ்வாறே இருவு நேரத் தொழிலாளி என்ற கவிதையும் பெண் ஒரு நிரந்தர தொழிலாளி என்ற கருத்தில் அமைகிறது. காலை முதல் இருவு வரை தன்னைத் தவிர (கணவன், குழந்தை இன்னும்) அனைவருக்கும் ஊதியமற்ற பணி செய்வதாக குறிப்பிடுகிறது.

### காதல் -

காற்றில் சரவிக்கும் காதல் என்ற கவிதை பின்வருமாறு உரையாடுகிறது.

யார்ந்த மலைகளுக்கப்பால்  
மல்லை நீல இருளீல்  
அவளைநூதம் அவளைநூதம்  
கரைக்கழுமியாக சீரிப்பொலிகள்  
கேட்டபடியதான் இருக்கிறது

அவ்வாறே காதல் நீலமான இருவு என்ற கவிதையின் படிமாறும் பின்வருமாறு காதலினைதும் வேட்கையினைதும் குறியீடுகளைக் கொண்டுள்ளது.

காற்றுசைவில் - மரங்களீன் சரசரப்பையும்  
ஞங்கில் களீன் ஜுதுகழுல் ஓசைகளையும்  
அவளீன்  
காதல் கவிதை ஒன்றினையும்  
கேட்டு மல்லமயங்குகிறேன்.

இவ்விரண்டு கவிதைகளும் காதல் உணர்வை உணர்த்துகின்றன. பெண் ணியாவின் கவிதைத் தொகுப்பில் சிறகு நூனி குறிப்பிடுவது போன்று “தனது கவிதைகளை தன்னிலிருந்தும் சுற்றியுள்ள வற்றிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றார்” என்ற கூற்று முக்கியமானது. படைப்பாளியின் அகப்புறச் சூழலே படைப்பைத் தீர்மானிக்கிறது. உண்மையில் ஒரு பெண் ணின் பல்வேறு பரிமாணங்களையும் நேர்மையையும் கவிதைகளில் காண பெண்ணியா போன்றவர்களுது கவிதைப் பிரதிகள் இன்றியமையாததாகும்.

பெண்ணியாவின் இன்னொரு கவிதை இவ்வாறு அமைந்து, பல்வேறு கேள்விகள் உதிக்கிறது...

### அவசரக்குறிப்பு

உண்மைகளை எல்லாம் அழைக்குத் துணிகளுக்கழியில் ஒளித்து வைக்குதுள்ளன.

நான்  
இரக்கவைக்கப்பட்டால்  
என்  
அந்தரங்க சிறைக்கிடம்  
இட்டதை அறிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக பெண்ணியாவின் கவிதைகளில் இருவு என்ற சொல் முக்கியமான இடங்களை உரையாடுகிறது. அச்சொல் லும் அதன் உண்மையும், யதார்த்தமும் கவிதையின் உணர்வை அல்லது வாசிப்பின் பொருள்கோடலை பல்வேறு அர்த்தங்களுக்கு எடுத்துச்செல்லுகிறது. கவிஞர் தனது கருத்தியலையும், அழகிய வையும் சமூகத் தேவைக்கேற்ப நகர்த்துவது நல்லது.

பெண்ணியா ஒரு எதிர்ப்பியலாளராக கவிதையின் அனேக இடங்களில் உலாவருகிறார். இந்த அரசியல் பயங்கரமானது. பெண்ணியாவின் கவிதைகள் நிச்சயம் ஒரு பரிமாணத்தின் புள்ளி களை வரையும், வரைகிறது...


‘ஒரு இரவுக்காக

## அந்தக் குரல்

அந்தக் குரல்  
 இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது  
 மேலிருந்து ஒலிக்கும் அந்தக் குரல்  
 இருள் முகிழ்களுக்கிடையே  
 மறுபடி மறுபடி ஒலிக்கும்  
 இடியின் குரல்  
 இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது

அந்தக் குரல்  
 இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது  
 கீழிருந்து ஒலிக்கும் அந்தக்குரல்  
 புல்வளிகளுக்கும், பூக்களுக்குமிடையே  
 மறுபடி மறுபடி ஒலிக்கும்  
 வெட்டுக் கிளியின் குரல்  
 அழகுபடுத்துகிறது  
 இந்தப் பூமியை !!

ஆங்கிலத்தில் - Navajo Indian



மணி முனில்களுக்குப் பிள்ளால் மறைந்து போன  
 கூரியனுக்காணதோர் பாடல்

அந்த நெருப்பு இருஞ்சட்  
 தோப்பு வெளியங்கும்  
 கருணம் படர்கிறது  
 தீச்சவாலை அணைய  
 துரதிவ்பம் குழந்து கொள்கிறது எம்மை  
 குர்யனைத் தேடுகிற  
 கடவுளின் பயணம் ஆரம்பமாகிறது  
 வானவில்  
 சுவர்க்கத்து வேட்டைக்காரனின்  
 வில்லெஸ்றான் அவன் கரங்களில்  
 ஒளிர்ந்து மீன்னுகிறது  
 தன் சீக்களினது  
 தயர அழகுரல்களை  
 அவன் கேட்டமுக்கிறான்  
 வான வீதி வழிநடந்து நட்சத்திரங்களை  
 அவன் சேகரிக்கிறான்  
 அவசரமாய் அவற்றைத் தன்  
 கூடைக்குளிட்டு குவிக்கிறான்  
 தன் வேகமான கரங்களால்  
 பல்லிகளைப் பொறுக்கி  
 கூடை பல்லிகளால்  
 நீரம்பி வழியும் வரை குவிக்கும்  
 அந்தப் பெண்ணைப் போல்...  
 ஒளியால்  
 தன் கூடை நீரம்பி வழியும் வரை  
 அவன் அவற்றை நீரப்புகிறான்

மூலம் - Primitive African (Hottentot)  
 ஆங்கிலத்தில்; - Ulli Beier

கெக்கராவி ஸ்ரைலஹா டெஞ்சிபயர்ப்புக்கஷதைகள்

02




இரண்டு

பெண்களினதைகளின்

## உழுத்துயரு

- தீபச்செல்வன்



ஓற்றைச் சொல்லில் பெரிந்திருக்கிற வலி விரிந்து செல்லுகிற பொருள் இந்த இரண்டு கவிதைகளுக்கும் இருக்கிறது. இருவேறு தன்மையிலான இந்த கவிதைகளை மட்டும் கொண்டு இந்தக் கவிஞர்களை பற்றிய வாசிப்பை உணர முடிகிறது. பெண் வழியில் அனுபவித்துச் சுமக்கிற இருவிதமான துயரங்கள் குறித்து பேசுகின்றன. பொதுவான பெண்ணுலக கவிதைகளின் பண்புகளை தரிசிக்க ஈழத்தின் புலம்பெயர்ந்த கவிஞர்களான மாதுமை றஞ்சினி என்ற இரண்டு கவிதைகளை வாசிப்போம்.

### அம்மரக்கன் சுமக்கிற துயரங்கள்: மாதுமை கவிதை

காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும் கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு மூல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தமிழ் எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழுத்தான் முடிந்தது.

மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.

“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்” இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற

“இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை” என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.

போர் எல்லோரையும் தூரத்திக் கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.

“நோ எங்கிருந்தாலும் நல்ல பழயாக வாழுவேண்டும் என்றுவிரும்புகிறேன்”

இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

போர் மற்றும் அதன் அதிகாரத் திடம் காலம் தொடர்ந்து நசிப்படுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.

“நாட்டு நீலமையை யோசீத்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நீலமை எப்போ வரும் என்றஏக்கம்”

இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வர மாட்டாது. வரமுடியாது. என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மன்னைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

தமிழ் நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற யுத்தத்தை தானும் அனுபவிக்கத் துணிவதை

நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்,

“அங்கு வாழ்வுக்கான போராட்டம் என்றால் இங்கு இருப்புக்கான போராட்டம்.”

என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெயபாலன் எல்லோருமே மன்னை பிரிந்த ஏக்கத்தையும் இங்கே உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரைக் கண்டு கொதித்துத் துடிப்பதையும் கேட்டிருக்கிறேன். அப்படியான வலி மாதுமையிட மும் காணப்படுகிறது.

அம்மாவின் கடிதத்தை மையப் படுத்திய மாதுமையின் பதினொரு வரி களான இந்தக் கவிதை மிகவும் இறுக்க மாகவும் இயல்பாகவும் விரிந்த கணதி யுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழே அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிரகான் கவிதையாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பைக் கொண்டிருக்கிறது.

“இலங்கை அம்மாவிற்கு எதுவித்திலும் சளைக்காமல் கண்ணீரீ சிற்றீக் கொண்டிருந்தாள் பாலஸ்தீனா அம்மா சிதைக்கப்பட்டிருந்தால் தீஸ்தீய அம்மா சீலீமடைந்திருந்தாள் சீழ்பாசே அம்மா நடைபீணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா நீர்வாணப்பட்டிருந்தார் பாபுர் அம்மா கைவீட்பப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா...”

அம்மாக்கள் மட்டும் ஓற்றமையாக இருந்தனர் உலக துயரங்களை சுமக்க”

உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. ஆம் மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கப் படுவதை மாதுமை கவிதை பேசுகிறது.

போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலியல் வள்ளுமறை... எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங்களின் நகர்வுகளிலும் அதன் செயற் பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடுகளிலும் வருகின்றபலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.

இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கணக்கான அனுபவங்களும் கதைகளும் கண்ணீரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலியும் எழுதிமுடிக்க முடியாதவை. எல்லோருடைய விணைகளையும் உலகம் எங்கிலும் அம்மாக்களே சமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடுகளின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்துகின்றன. அதன் பலன் களை அம்மாக்கள் சமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.



மாதுமை எழுதிய இந்தக் கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளில் நின்று கோபப் படுகிற அவருடைய பார்வை, மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாகப் படுகிறது.

யுகமாயினி அக்டோபர் இதழில் இந்த மாதுமைகளினைத் தீட்டுகிறது.

'புரிதலின் அவலம்' றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்

றஞ்சனியின் கவிதை சிலவற்றிற்கு வார்ப்பு இணையதளத்தில் பின்னாட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசிப்பினிடப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக் கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகளின் உருவம் வெளி எழும்புகிற அதன் அவலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.

றஞ்சனியின் அடையாளத்தை "புரிதலின் அவலம்" என்ற ஒரு கவிதை ஊடாக காணமுடிகிறது. அது நீண்ட வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப் போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுகள் ஞம் பிரிவுக்குள்ளும் அறுந்து, வெளியில் வந்துவிடுகிற புழுவாகத் துடிப்பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.

"முத்தங்களாகி கலீயில் மயங்கி இறுகு அனைத்துவீர்வையில் ஒட்டி கரைந்துபோகும் அருத்த நிலீடமே நீஷாகி விருக்கிறாய்."

இது வெளியில் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில் விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத் தையும் கேட்காத சொற்களையும் எழுதுகிறது. குறையில் விட்டுச் செல்கிற அந்தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புள்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.

"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது ஆணாக வீஸ்வரூபம் எருக்கிறாய்"

பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடுகிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அவலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.

"ஓரு நாள் மறந்துவிடலாம் ஓரு நாள் மன்னித்து விடலாம் ஒவ்வொரு நாளும் பைத்தியமாகிறது உறவு"

பகவின் இடைவெளியில் முகமிழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்து கிடக்கிற குறியின் முகத்தையும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்தியமான அல்லது குழப்பமான பொழுது களை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்து விடுகின்றதை வெளிப்படுத்துகிறது.

"நீ எழுதுகிறாய் பேசுகிறாய் இதில் ஸண்னுரீமை வேறு எதையுமே நீபூரீந்தச்சில்லை எப்படிமுடிகிறது உங்களால்"

வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகளின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளப்படாது தள்ளிப் போன நிலையையும் உடைந்த முகத் தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடிகிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரிதாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது. தொடர்ந்து வெளியில் வந்து கேள்கிறதை எழுதுகிறது.

"என்னால் முழுவில்லை விட்டுவிடு ஏல்லாத்தையுமே"

கவிதையின் கடைசியில் இருக்கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக்கையும் பகல்களும் முடிந்து விடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி பறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றையறிகின்ற ஒளியை அறிகின்ற கடைசி அடிக்குப் பிறகான வெளியில் புரிந்து கொள்ள முடியாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதபோன உணர்வு தொடர்ந்து தடித்துக்கொண்டிருக்கிறது.

**உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது**

கடைசி அடியில் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும் இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியையும் புரிதலின் அவலத்தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக் குறை நிலையினை வெளியில் வந்து பேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்

பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழுதும் கொண்டிருக்கிறது. நிமிடத்திலே கொதித்துக் கொண்டிருக்கும் நிமிடத்துளியையும் குருதியையும் இரவையும் இந்தக் கவிதை சிறப்பாக போர்வையிலிருந்து வெளியிலெலுத்துக்காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற்களும் இருக்கின்றன. உண்மையில்

முட்களின் சரிதும்  
தீணம் முதுகில் ஈமந்து  
இறந்தியாகிப் போயின கவாசங்கள்

வாலிபம் கோழையாகி  
கணவுகளுக்குள்  
கற்பனைகளுக்குள்  
நாளை ஒரு போதும்  
எனக்கென விழிய நிஜமில்லை

கண்ணீரின் ரகசியங்கள்  
விழிகளுக்குள் கணமாகி  
முட்களின் தீவில்  
சுகமான வார்த்தைகள்  
வானமாகும்

இழியின் வயிற்றினில் மரணமாகி  
சோகமே நெஞ்சினிலே இரணமாகி  
வாழ்வில் தடம் புரண்டு  
இனியும்...

பூபாளங்கள் தூலைந்து போன  
மீட் தேசுத்தில்  
அலைக்கழிவுகள் மட்டும்  
நாளாந்தும் மேடையேறும்

நினைவுக்கு வரும்பொழுதெல்லாம்  
இந்தக் கவிதை முகத்தில் அறைந்து  
கொண்டிருக்கிறது.

(“பெயல் மணக்கும் பொழுதுகள்” என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம் பெறுகிறது) ■■■



## இதாண்டு

வதனம் தூலைந்து  
சீஷதவாகிப் போன உறவுகள்  
சஞ்சரிக்கும் அவலத்தில்...  
உடைந்து போன  
கணவுகளை சேகரிக்கும்  
நீலைமையின்  
அடைவுகளாகின்றன...

நேற்றுதான்  
தயில் களைந்து  
இன்று மரணித்து  
நாளை...?

வவுனியரவிலிருந்து கொழும்பு  
செல்லும் காலைக் கடுதகிப் புகையிரதம்,  
முச்சிறைத்து ஒடி வந்ததும் பத்து நிமிடம்  
தாமதித்து விட்டோமே, எப்போது நேரத்திற்கு  
இயங்கும் காலம் வருமோ என்று ஏங்கிப்  
பெருமூச்சு விடுவதைப் போல் இரண்டாம்  
மேடைக்கருகே அநூராதபுர புகையிரத  
நிலையத்தில் “ஸ் ஸ்” என்று தரித்திருந்தது.

தனக்குரிய வகுப்புப் பெட்டியைப்  
பார்த்து ஏறி ஆசனத்தில் அமர்ந்தான்  
அப்புஹாமி. பக்கத்தில் தனது வயதை ஒத்த  
ஒரு வயோதிப் பெற்றியில் திருநீருடன்  
அப்புஹாமியை கூர்ந்து பார்த்தவாறு  
இருந்தார். இருவருக்குமே பரஸ்பரம் பழக்க  
மான முகங்கள் போன்று தோன்றி சில  
கணங்களில் ஞாபகச்சவடுகள் படிக்கப்பட்டு  
ஒருவரை ஒருவர் இனங்கண்டு சூழலை  
மறந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர்.



**நாச்சியாதீவி அபு நுஹா**

கால் நூற்றாண்டுகளுக்கு முன், இன மேலாண்மை உணர்வுகள், அதிகார பசிகள் என்பவற்றின் அழுத்தங்களால் நாடே அல்லோகல்லோலப்பட்ட காலம் அப்புஹாமி யாழ்நகரில் வெதுப்பகம் (பேக்கி) ஒன்றை நடாத்திவந்தார். மனைவி, பிள்ளைகளும் அவருடனேயே இருந்தனர். பக்கத்தில் வெண்கலக்கடை நண்பர் கந்தப்பு உடையது.

வியாபார அலுவல்கள் ஓயும் போதெலாம் இருவரும் கதைப்பதிலேயே காலத்தை ஒட்டுவர். மாதத்தில் எல்லா நாட்களுமே வேலை நாளாக இருந்தாலும் ஒரு நாளைக்கு கட்டாய விடுமுறையாக்கி அன்று கீரிமலை சென்று குளித்து வினோதமாக்காலத்தைக் கழிப்பர். கூடவே தையல் கடை அப்பாஸும், அப்பாஸின் அதிரடி நகைச் சுவைகள், தைரியமான நடத்தைகள் என்பன அப்புஹாமிக்கும், கந்தப்புவுக்கும் பிடித்துப் போன விடயங்கள்.

இப்படி இனிமையாய்க் கழிந்த காலங்கள் திடீரெனத் திசை மாறத் தொடங்கின. அரசியலும், ஆதிக்க உணர்வுகளும் நாசகாரிகளாய் உருவெடுத்ததால், இனைந்த மனங்களுக்கிடையில் விரிசல்கள் அதிகமாயின. பிரித்தானும் மேல் நாட்டுச் சக்திகள் குடாநாட்டில் இனமேலாண்மைக்குத் தூபமிட, தெற்கில் இனப் பேரின வாதம் வெறியாக மாறின. அப்புஹாமி இனி வடக்கில் பாதுகாப்பில்லையென குடும்பத்துடன் வெளியேறினார்.

அசையாச் சொத்துக்கள் அநாதியாய் விடப்பட்ட நிலையில் புதிய கூழலில் ருடியேறி புதிதாய்த் தொழிலை ஆரம்பிப்பது மிகச் சிரமமாயிற்று, உழைப்பது வாழ்வுக்குப் போதாத நிலையில் வருடங்கள் செல்ல வயதுக்கு வந்த மகன் ரிலாகுவாய்க் கிடைக்கும் இராணுவ வேலையில் சேர்ந்து காலத்தை ஒட்ட இங்கே அப்புஹாமியும் மனைவியும் வயிற்றில் நெருப்போடு காத்திருக்க திடீரென ஒரு நாள்

- இராஹர் ஜிர்ஸாத் ஹாரிஸ்

அவர்களது மகன் மூடப்பட்ட பெட்டியில் சிதிலமாய் வந்தான். இறந்தும் வழங்கினான் என்பது போல் கிடைத்த நஷ்ட ஈட்டில் தொழிலையும் விருத்தி செய்து கொண்டு இளைய மகளையும், மகனையும் படிக்கவைத்து ஆசிரியையாகவும், பொறி யியலாளராகவும் ஆக்கினாலும், இறந்து போன மகனின் நினைவுகளின் ரணங்கள் மட்டும் மறைவதாக இல்லை.

வடக்கில் காவலர் தரப்பு வெறி யாட்டங்கள் அதிகமாகி நகரம் சின்னா பின்னமானது. “டிசன்” வகுப்பு சென்ற கந்தப்புவின் முத்த மகள் ஒரு நாள் வீடு திரும்பவேயில்லை. இரு தினங்களுக்குப் பின் ஒரு பாழடைந்த கிணற்றில் பின்மாய் மிதந்தாள். சகோதரியின் அவலத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து கொண்ட சகோதரன் படிப்பை விட்டு விட்டுப் போரா ஸியானான். போருக்கு ஏது பந்தபாசம், அவனும் பிந்திய நாள்களில் மாவீரனாய் விடைக்கப்பட்டான்.

அடுக்கடுக்கான சோதனைகள், துயரங்கள் கந்தப்புவை தள்ளாட வைத் தாலும், எஞ்சிபிருக்கும் இளைய மகன் வாழ வேண்டுமே என இதயம் துடிக்க உள்ளதையல்லாம் சேர்த்து கண்டா வுக்கு அகதியாய் அனுப்பிவைத்தார். பிறந்தமன் பின்மாய் ஆக்க முயன்றாலும் குந்த மன் அவனை மனிதனாக்கியது. வாழ்வு வசதிகளைப் பெருக்கிக் கொண்டு நன்று தாயையும் அங்கு அழைத்துக் கொண்டான். கந்தப்புக்கும் விரைவில் கண்டா வாசம் கிடைக்கவிருக்கிறது அதற்கான அலுவலின் நிமித்தம் தான் அந்தக் கொழும்புப் பயணம்.

நண்பர்களிருவரும் தம் கதைகளைப் பங்கிட்டுக் கொண்டாலும் இப்படியே தன் நண்பன் அப்பாலையும் சந்தித்து விட மாட்டோமா என ஏங்கினர். வண்டி என்ன வோ ‘கடுகதி’ தான் ஆனால் முக்கி முனகி, சமிக்கானாகக் காத்திருந்து ஒருவாறு குருநாகல் புகையிரத நிலையத்தை அடைந்தது.

அங்கும் அவசர அவசரமாய் சில பயணிகள் ஏறினர். ஆசன இலக்கம் குறிக்காத பயணச்சீட்டு என்பதால் இடைவெளியிருக்கும் ஆசனங்களைத் தேடி அமரலாயினர். மூவருக்கான ஆசனத்தில் அப்புஹாமி, கந்தப்பு இருவரும் மட்டும் இருந்ததால் எஞ்சிய இடத்தில் ஒரு பயணி தன்னைச் சொரு கிக்கொண்டார். நீண்ட நாளைய சந்திப்பில் அரிதாய்க் கிடைத்த அளவலாவலில் குறுக்கீடு வந்து விட்டதே என முகம் களித்து, வேறொரு இடம் பார்க்குமாறு அந்தப்பயணிக்குச் சொல்ல, இப்படி இடம் பார்த்து பேரம் பேசி, அதிகாரம் காட்டித் தான் இலங்கை அகதி முகாமாயிற்று என்று முனு முணுத்தவாறு அந்தப்பயணி எழு நண்பர்களிருவருக்கும் சிரிப்பு வந்தது. எழு முயன்றவரைக் கையைப் பிடித்து அமர வைத்தனர்.

மெல்ல மெல்ல நண்பர்களிருவரின் கதைக்கிடையில் மூன்றாம் பயணியின் பேச்சும் சேரலாயிற்று. அவர் “ஹசன்” பூர்வீகம் “யாழ்” நகராம். என்பதுகளில் புகைந்து புகைந்திருந்த சமாச்சாரம்தன் கோரமுகத்தைக் காட்டி “இனப் போலிகள்” வடக்கிலிருந்து வேளியேறவேண்டும் என்று மேலாண்மை, சொத்துக்களைச் சூறையாடி அவர் சமூகத்தினரை அகதியாக்கி, பெண்கள், குழந்தைகள், வயோதிப்கள், பொட்டலங்கள் என நகரத் தொடங்கி பசி, தாகம் வாட்ட, வாடி, வதங்கி, இடையில் சிலர் மரணித்து இன்னும் சிலர் நடைப் பின்மாகி இளம் சமுதாயம் கல்வி இழந்து கண்ணியம் இறந்து விலாசமில்லாதோராகி வந்தான் வரத்தான் அகதி என்ற புதிய பெயர்களில் உலாவரும் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பிரச்சினை எப்படி? ஊரு வாயிற்று? ஒரே கேள்வி ஆனால் முன்று விதமான பதில்கள் கிடைத்தன. அதில் எது உண்மையான பதில்? அதில் ஒன்றா? இல்லை, இரண்டா? இல்லை முன்றுமா இல்லை மூன்றுமே இல்லை வேறொன்றா? இந்தக் கேள்விகள் அந்த மூவர் மனதிலும் இருந்தது. நகரும் அந்தப் புகையிரத தத்தின்

ஒசை கூட வேரொன்றா? வேரொன்றா? என்பது போல் இருந்தது.

யதார்த்தங்கள் தூங்கிக் கிடப்பதாகவும், காலம் பயங்கரமான தொரு படுகுழியில் வீழ்த்தப் பட்டிருப்பதா கவும் மனது உணர்வுகளுடன் போராடியது. புதிய யுகம் ஒன்றுக்கான அவா மூவர் முகத்திரையிலும் நிழலாடியது. மனிதப் பேரவை எப்போது நிறுத்தப்படும் என உணர்வுகள் பிரார்த்தனை செய்தன.

பள்ளி முழந்து  
வரும்போதும்  
கடைக்குப் போகையிலும்  
வேகமாக ஓழசிலெல்வான் சிறுவன்  
வீழ்ந்து விடுவாய் இனி நடந்தே செல்.

நான்கு கவர்களுக்குள்ளும்  
அவன் ஹெட்ரிக் எடுப்பதுண்டு.  
சீக்சர்கள் பெளன்டரிகள் அழிப்பதுண்டு.

இனக்கிள்ளை கை நீட்டமா?

கைக்கிள் எடுத்தாலே  
முச்சவாங்க ஒடுவான்

இனிமேல் நடந்தே போ.


பலகைகள் பொறுக்கி  
கறல் ஆணிகள் வளைத்து  
கலவிலுடேத்துத் தட்டி  
அடுக்குமாடி செய்வான்.

கல்லை வீச கையில் பட்டுவிடும்.

வீதைப்புப் பார்க்க  
அறுவடையை ரசிக்க  
பக்களை தெளிப்பதைப் படிக்க  
பல முறை முயற்சிபான்.

வேண்டாம் நீ தாரும் நடக்க மாட்டாய்.

## 25 விழை இனிவிரி



மழைபைய்கின்றது  
வெளியில் பாய்ந்து  
கைகள் வீரித்து  
முகத்தை மேல்நிட்டி  
இழத்தீரிய அவளுக்கு ஒசை

வேண்டாம் ஜலதோசம் வந்துவிடும்.

அவனுக்குள் இருந்து  
ஒட்டவீரனும்  
விளையாட்டு வீரனும்  
பொறியிலாளனும்  
விவசாயியும்  
எப்போதோ இறந்து விட்டார்கள்.

இப்போது அவனுக்கு  
உயோரோடு இருப்பவர்கள்

இரு திருடனம்  
மற்றும் சீல திருடர்களுந்தான்.

அவனுக்குள் இருந்து  
துழப்பான பெண் இறந்துவிட்டாள்.  
இப்போது அவனுக்குள் இருப்பது  
இரு சூராச்சி சோபை...

எனதான எட்டுக்கள் ஒவ்வொன்றும்  
தராசில்தான் தெறித்து விழுகின்றன.  
கோணஸ்மாணலாய்  
நீறுக்கப்படுகின்றன.

தப்பும் தவறுமான அளவிடுகள்  
கண்களை இறுக மூழ  
எனை நேராக்குகின்றது  
எனதான ஒரு சொல்  
அது என்னுள் மாத்திரம்  
பிரவகிக்கும்

பிடி துணைத்து  
களிர்ப்புக்களை அள்ளியறிந்து  
நேர் கோட்டில் - எனை  
இழுத்துச் செல்லும்


அதன் இழுவையின் வீச்சில்  
சுயமிழுந்து அழுத்துச் செல்லப்படும்  
சருகாகிப் போனேன்  
இரு இறுக்கைகளிலும்  
முட்டி இழுத்துச் செல்லும்  
குப்பைகளின் தாக்குதல்  
எனக்கு வரைக்க வில்லை

அத்தனை வேகம்  
வணிவின் அலட்சியம்  
எனதான பட்சி  
சுரியாகத்தான் சீருகழுக்கிறது  
என் சொல்லின்  
உச்சரிப்புக்கள் - எனை  
வீணாப்பதில்லை.

வான் நோக்கிப் பாயும் நதிகள்  
நிலத்துள்  
கிணைக்க முனையும்  
இருண்ட விருட்சங்கள்  
இர் இளக்கார முறவலில்  
கருத்தை எட்டா  
புருவச் சுழிப்பில்  
என் சொல்  
பன்மையாக விளைகிறது  
அலட்சியமே அத்திபாரமாகிற்று

- எஸ். நுழூ -  
சம்மாந்துறை

## அலட்சியமேலூம் அத்திபாரம்



**ஈழத்து** சிறு சஞ்சிகைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் பிரதான தேவை படிகள் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது படிகள் உட்பட ஏனைய இதழ்களுக்கு வலுச் சேர்க்கும் என நம்புகிறேன். ஈழத்து இதழியல்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், தீவுகள் என்பன தொடர்பாக பெரிய கட்டுரை ஒன்றை அன்மையில் வாசிக்க கிட்டியது. அக்கட்டுரை 1972ல் கொழும்பில் நடைபெற்ற ஈழத்து தமிழ் சஞ்சிகைகளினது ஆசிரியர்கள் மாநாட்டில் சமரபிக்கப்பட்ட கட்டுரையாகும். கட்டுரையாசிரியர் பிரேமஜி சிறப்பு விடயங்களை பலவற்றைக் குறிப்பிடுகிறார். உண்ணெயில் கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தியிருப்பின் அது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கழுப்புவர்மானதாக இருந்திருக்கும். படிகள் 21ல் ஆசிரியர் குறிப்பிட்ட விடயத்திற்கு ஏற்பாடு வேறு பல்வேறு விடயங்களையும் இணைத்தும் நானும் சில குறிப்புக்களை எழுதுகிறேன். ஈழத்து சிற்றி தழ்களது வருகை தொடர்பான காத்திரமான கலந்துரையாடல்கள் நடைபெறுவது இன்றியமையாத ஒன்றாகும். அது காலத்தின் தேவையுமாகும்.

க.தேசி, வவுனியா.

**சென்ற** மாத படிகள் கரம் கிட்டியது. திக்குவல்லைக் கமாலின் முகப்புப் படத்தோடு படிகள் தனது கனதியை வெளிக்காட்டியது. அவரது சிறுகதைகளுக்குச் சனைக்காத எளிய வசனங்களுடன் கூடிய செவ்வி மனதைத் தொட்டது. இன்னும் பேச்சு வழக்கை எழுதி முடிக்கவில்லை என்ற சாசகம் மனதைத் தூண்டியது. ஊர் பேச்சு வழக்குகள் இரம்பியமானவை. தனித்துவமான அழுக கொண்டவை. அறுபது கதை களுக்குள் எழுதியுள்ள எனக்கும் ஒரு சில பேச்சு வழக்குச் சொற்களை மாத்திரமே பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பல நாறு கதைகளில் உருண்டு புரண்ட திக்குவல்லைக் கமால் ஆசிரியர்கள் பேச்சுவழக்குத் தமிழ் இன்னும் வளம் பெறும் என்பது உண்மை. புராண இலக்கணத்துடன் பேசவார் அல்லது நடைமுறை யதார்த்த பேச்சுநடையே இலக்கியத்தில் செங்கோலோச்சு வேண்டுமென்பதில் என்ன தவறு? படிகளின் கவிகளும் கதைகளும் இன்னும் என் கண்களுக்கு இரையாக வில்லை. நாகீக் மொழிழனின் 'மகா கவியின் தேரும் திங்களும்' நல்லதொரு நோக்கு. முன்னரும் அவ்வப்போது இடையிடையே படிகள் வாசித்ததுண்டு. கொழும்புப் பயணங்களின் போது கண்ணில் பட்டால் மட்டுமே சந்தர்ப்பம் கிடைக்கும். மற்றும்படி தொராக வாசிக்கக் கிடைக்காமை குறையே. எழுத்துப்பிழைகளை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம் என்னினைக்கின்றேன். மீண்டும் தொடர்வேன்.


- வறிதாயத்துல்லாஹ்,  
அட்டுஞ்சும், பண்டாரகம்.



எத்திபாரம்

மாதக் சஞ்சிகையின் வளர்ச்சியெப்பது யாராலும் மறுக்க முடியாததாகும். படிகள் 21வது இதழ் முன்னரும் வெளிவந்த இதழ்களைவிட அமைப்பு, உள்ளடக்க ரீதியாக நன்றாக அமைந்துள்ளது. எந்த ஒரு வெளியீடும் நூக்கவோரின் ராவேற்பைப்பெற வழிவழைப்பு முக்கிய மானதாகும். உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்துப் பகுதியில் இலக்கியச் சிற்றேஞ்சன் தமது குறுகிய கால வீச்சிலே மாய்த்துக் கொள்கின்றமை தொடர்பாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர் கருத்து உண்மையானதும், நடைமுறையில் நிகழ்வதுமாகும். எந்த எழுத்தாளனோ, சமூக சேவையாளனோ தமது செயற்பாடுகளை நடு வழியில் முடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தமது முன்னெடுப்புகளை மேற்கொள்வதில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் பங்குகொள்கின்றன. (ஒரு நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி)

- அநுராதபுரம் சமான்



- நெராந்தபுர மாவட்ட தமிழ் லிளக்கிய முயற்சிகள் ஓர் ஆய்வு -

## நெராந்தபுர மாவட்ட

### நிலக்கியங்களின் உள்ளடக்கம்

04

முக்கிரியாவை எம். ரஸ்ம்

#### 3:4 மன அவலங்கள்

மன அவலங்கள் எனும் போது, அது மனிதர்களின் உணர்வு நிலை சார்ந்த விடயமாகக் கருதப்படுகின்றது. இது தனி மனிதர்களிடத்திலும், சமுதாயத்திலும் பல்வேறு பிரச்சினைகள்னால் ஏற்படும் ஓர் உணர்வு நிலை சார்ந்த விடயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறான மன அவலங்கள் தனி மனிதனிடத்தும், சமுதாயத்திலும் எவ்வெக்காரணங்கள்னால் ஏற்படுகின்றன என்ற உண்மையை அநு.வை. நாகராஜனும், கெக்கிராவ் ஸஹானாவும் தமது கதைகளினுாடாக வெவ்வேறு கோணங்களில் அலகவதைக் காணலாம்.

அந்த வகையில் குறிப்பிடத் தக்க கதைகளாக அநு.வை. நாகராஜனின் 'ஒரு காலத்துச் சிறுகதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 'அபலையின் கடிதம்', 'ஒருபிழமண்', 'ஒரு புலஸாங்குழல் ஊழையாகவிட்டது', 'கரண்டலின் நிழல்கள்', 'இளையாள்', 'அதுவும் ஒரு பிறவி' ஆகிய கதைகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். அதே போன்று 'ஒரு தேவதைக் கனவு', 'ஒரு பொற்களைவின் முடிவில்' ஆகிய கெக்கிராவ் ஸஹானாவின் கதைகளும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

தெருவோர மாதுவுக்குப் பிறந்த ஓர் இளம் யுவதியின் மன அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அமைந்த கதையாக 'அபலையின் கடிதம்' அமைந்துள்ளது. விபச்சாரிக்குப் பிறந்த பிள்ளையைச் சமுதாயம் வெற்றாரு கண் கொண்டே நோக்குகின்றது. இது அந்தப் பிள்ளை செய்த தவறல். அந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் செய்த தவறு. தாய் செய்த தவறுக்காகப் பிள்ளையும் அவ்வாறுதான் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. யதார்த்தமும் அதுவே. இக்கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் 'அபலையின் கடிதம்' கதையின் ஆசிரியர் கூற்று பின்வருமாறு அமைந்துள்ளது.

"உலகில் எந்தப் பெண்ணும் அறியாத்தனமாகவோ அல்லது, பிரயின்னைத் தனமாகவோ இருக்கலாம். ஆனால், தன்னை மீறி எவ்வாகிலும் அவளைச் சூற்றியாட முற்படுவானானால் அவள் தன்னுயிர் இருக்கும் வரை போராடியே தீருவான். அந்த வகையில் நான் பிச்சைக்காரி என்பதற்காக, நான் மாடும் என்ன தகைமை குறைந்தவளா?"

காக்கா நீ கறுப்பு  
அதுவே உன் சிறப்பு  
படைப்பினங்களின் மச்சம் நீ  
நிழல் கறுப்பு  
நீயும் கறுப்பு  
பறக்கும் நிழலா நீ  
இருள்தான் உன் தாய் மடியா  
இரவு உன் தாயா?

தாய் பிரிந்த வேதனையில்  
கரைந்து அழுகிறாய்  
அதிகாலையில்  
அதுதான் உனது ஒப்பாரியா?  
உனது அலற்ற இயற்கை எமக்களித்த  
அலாமல்லவா?

வெள்ளையர்களால்  
கறுப்பர்களுக்கு அநீதி  
இது மனிதர்களில் மட்டும்தான்  
பார்த்தாயா?  
ஏற்றுமையின் உருவான  
உன்னை மறந்து  
வெண்புறானைவயல்லவா  
சமாதானத்தின் சின்மாக்கியுள்ளார்கள்  
அந்த கோபத்தில்தானா  
உன் கழிவை மட்டும்  
வெண்ணிற்தில் வீழ்த்துகிறாய்

## காக்குதினி க(ப)ட்டா

ஸாஜித் ஸல்மான்  
கலந்துறை மஸ்லிம் மத்தீய கல்லூரி

இக்கூற்றிலிருந்து விபச்சாரிக்கு மகளாகப் பிறந்து வாழ்க்கையின் கோரப்பிடியால் 'பிச்சைக் காரியான' ஒரு பெண், வாழ்க்கைப் பயணத்தில் தன் கற்பைப் பறிகொடுத்த அவலத்தை ஆசிரியர் காட்டுகின்றார். இவருடைய 'ஒரு பிடி மன்' என்ற கதை ஒரு விபச்சாரியின் மன அவலங்களைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அன்றாட வாழ்க்கைப் பிழைப்புக்காக உடலை விற்றுப் பிழைக்கும் விலை மாதுகள் இன்று சமுதாயத்தில் பெருகி விட்டனர். பெண்கள், கணவனை தெய்வமாக மதித்து வாழும் சூழ்நிலையில் இவ்வாறான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். இது அவர்களுடைய தவறு மட்டுமல்ல. அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் சமுதாயத்தினுடைய குற்றமும் தான். இவ்வாறு உடலை விற்றுச் சீவியம் நடத்தும் பெண்கள் மன நிறைவுடன் அத்தொழிலைச் செய்வதில்லை. அவர்கள் மனத்திலும் பல விதமான அவலங்கள் புரையோடிப் போய் இருக்கின்றன என்ற உண்மையினை ஆசிரியரின் பின்வரும் கூற்று புலப்படுத்துகின்றது.

"நான் தான்... அந்தக் குழந்தையைப் பெற்றேன்... இதற்கு முன் பிறந்த குழந்தை களை வந்த விலைக்கு விற்று விட்டேன்... இதையும் விற்கத்தான் இருந்தேன்... அதற்குள் இது என்ன ஏமாற்றி விட்டது.. சனியன்! போய் விட்டது!... முடிப்பை மேடு, அதை விட என்னால் இலகுவாகத் தோண்டக் கூடிய இடம் எங்கே இருக்கப் போகிறது, எனக்கு? அது போக, இந்த மனிதக் குப்பையினால் தோண்றியதுதானே, அது இப்போது குப்பைக்கே போய் விட்டது. அது! முன்பு பிறந்த குழந்தைகளுக்கு என் உடலில் இருந்து பாலாக ஊறிய என் உயிர்ற இரத்தத்தைக் கொடுத்தேன். ஆனால், இந்தப் பாவக் குழந்தைக்கு இரத்தம் கூடக் கொடுக்க முடியாமல் போய் விட்டது...."

அத்தோடு, அவர் இறுதியாகத் தொடுக்கும் கேள்வி அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம். "தெருவோரத்தையும் உண்டாக்கி, தெருவோர வாசிகளையும்

உண்டாக்குபவர்கள் யார்?..." மேலும், இன்றைய இளம் யுவதிகள் காதல் என்ற போர்வையில் பெற்றோரை ஒரு பொருட்டாக மதியாது, தாம் நினைத்தவாறு நடந்து கொள்கின்றார். இதனால், 'காதலனே கண்கண்ட தெய்வம்' என்று கருதி, இறுதியில் கற்பை இழந்து அவதிப்படுகின்ற சூழ்நிலையைக் கிண்றது. இத்தகையதொரு பின்னணி யைப் பொருளாகக் கொண்டு "ஒரு புல்லாங்குழல் ஊமையாகி விட்டது" எனும் கதை அமைந்துள்ளது. இக்கதை கலாவினுடைய மன அவலங்களைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.

கலா ஏ.எல். படிக்கும் காலப் பகுதியில் பாலனின் காதல் வலையில் சிக்குகின்றாள். பாலனது குண நலங்கள், நடத்தை என்பவற்றைச் சரிவரப் புரிந்துகொள்ளாத கலா, ஒரு நாள் சந்தாப் பவசமாகத் தனது கற்பை பலானிடம் பறிகொடுத்து விடுகின்றாள். இன்றையே அவனுடைய நடத்தைகள் பற்றி அவ் ளால் அறிந்து கொள்ள முடிகின்றது.

"பாலன் கலாவைச் சந்திக்க முன்னே, சாந்திய ஏமாத்திப் போட்டு 'மிடில் ஈஸ்ட்ரூக்கு' போய் வந்தவன்... சாந்திக்கு இப்ப ஒரு குழந்தையும் ஐஞ்சு வயசில் இருக்கு அவள் துணிச்சல்காரி! தன்றை தவறை உணர்ந்து, வேளைக்கே அவனைக் கைகளுவிப் போட்டாள்."

கலாவை அனுபவித்து விட்டு பாலன் அவனை விட்டு விலகிக்கொள்கின்றான். இந்த இடைவெளி யில் கலா இரண்டு மாதமாக முழு காமல் இருப்பது அவனுக்குத் தெரிய வருகின்றது. தானே ஏற்படுத்திக் கொண்ட வாழ்வு, தனக்கே வினையாகி விட்டதை உணர்கிறான்.

"கலாவால் தாங்க முடிய இல்ல... தனக் குள்ளேயே எல்லாத்தையும் முடி மறைக்கப் போட்டாள்! இப்ப கடைசியில்... தன்னையே அழிக்கக் கொண்டாள்!"

வெறும் ஒசையால், நன்மை தீமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கும் ஒன்றை, கதை சொல்ல வைத்து, புதுமை செய்கிறார் ஆசிரியர். அடிக்கடி இக்கதையில் பயன் படுத்தப்படும் சொல்லான 'கலாபாவம்' என்பது, கலாவுக்காக அடிக்கடி தெரிவிக்கப் படும் அனுதாபம் மட்டுமல்ல, இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கையாகவும் அமைந்து, அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

காடுகெடுத்து நாடாக்கி, கமத் தொழில் செய்து கண்ணியமாக வாழ விரும்பும் ஏழை மக்களின் - குடியேற்றத் திட்ட வாசிகளின் - வாழ்க்கைப் போக்கை, அவர்கள் எதிர் கொள்ளும் அவலங்களை "சரண்டலின் நிழல்கள்" விளக்குகின்றது. இக்கதையின் கதாநாயகனான மாரிமுத்து ஒரு சாதாரண ஏழை விவசாயியாகப் படைக்கப்பட்டிருக்கின்றார். அனுராதபுர மாவட்டத்தை கதைக் களமாகக் கொண்டு இக்கதை புனையப் பட்டுள்ளது.

மாரிமுத்து தனது அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான சாமான்களையும், வயல் விளைவின் போது கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கடனுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும் ஓர் அடிமட்ட விவசாயியாக இக்கதை சித்திரிக்கின்றது.

"சாமான்களையும் அவர்கள் அவ்வப்போது அரனோளிஸ் கடையில் 'பண்ட மாற்று' கணக்கில் பற்று வரவு செய்து கொள்வார்கள். கையில் தானியங்கள் இல்லாத போது, கடன் சொல்லி நெல் அறு வடை காலத்திற் கணக்குகளை அடைத்துக் கொள்வார்கள்."

இவ்வாறு மாரிமுத்து பெற்ற சிறு சிறு கடன்களும் இறுதியில், வட்டியும் முதலுமாக வந்து நிற்கின்றன. உடலை வருத்தி வயலில் உழைக்கும் மாரிமுத்து, உள்ப் பூரிப்புடன் அறுவடை செய்த நெல்லை, தவிச்ச முயல் அடிக்கும் பணக்கார

முதலாளிகளின் இரக்கமற்ற சிந்தனை களால் தன்வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாதிருக்கும் ஏமாற்றத் தையும், ஏக்கத்தையும், மன அவலத் தையும் இக்கதை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

"களத்தில் அவருக்காக பதரும் கந்து களத்துச் சப்பிகளும் அவரைப் பார்த்து புன்னைக் குத்தன்." என்ற வரிகள் மாரிமுத்தின் ஏமாற்றத் தையும், அதனால் விளைந்த மன அவலத்தையும் அனுதாபம் மட்டுமல்ல, இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கையாகவும் அமைந்து, மனைவியை இழந்த கணவன்மார், முத்த மனைவி மூலம் கிடைத்த குழந்தைகளின் துணைக்காகவும், தமது வேலைகளைக் கவனிக்கவும் என்று மனைவி மரணித்த ஓரிருந்தாக்களிலே வேறொரு துணையை நாடுகின்றனர். இவ்வாறு இரண்டாந்தாரமாகக் கைப்பிடிக்கும் இளையாளர்களை அவர்கள் தரக்குறைவாகவே பார்க்கும் சூழ்நிலையும் இன்று சமுதாயத்தில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகவே மாறிவிட்டன. இவர்களுடைய இத்தகைய செயற் பாடுகளின் மூலம் இளையாளர் படும் வேதனைகளை அவர்கள் அறி வதில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு, இறுதியில் விவாகரத்தில் அல்லது மரணத்தில் போய் முடிவடை சமுதாயத்தில் அதிகம் காணக்கூடிய தாக இருக்கின்றது.

சர்வசாதாரணமாகச் சமுதாயத்தில் நடக்கும் இப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டு "இளையாளர்" கதையைப் படைத்திருக்கின்றார் அநு.வை.நாகராஜன். "அன்பரே, நான் மானையையும் இருந்த காலத்தில், மாற்றாந்தாய்மாரின் கொடுமை களையும் இளையாளர்கள் புரியும் இன்னல்களையும் பற்றிய பல கதைகள் பலர் சொல்லக் கேட்டும் இருந்தேன். நானும் முதல் தரத்தில், குழந்தை உள்ள ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட வேண்டும் என்றும் அப்படி நேர்ந்தால் மாற்றாந்தாய், இளையாளர்

வர்க்கத்திற்கே ஒரு முன் மாதிரியாக இருப்பான். நாளைக்கு அடுத்த விடு அதற்குட்க நாள் இன்னொரு விடு கண்டோ. ஆனால், என் கனவு நவூவாகப் பிற்பகுதி இடந்தராமல் போய் விட்டது. நீங்கள் என்னை அறிந்து கொள்ள முடியவில்லை.....”

திருமணமாக இருந்த சமயத்திலே உண்டான குறையாட்டை மற்றையோர் அறியாது மறைப்பதற்காகப் பலவேறு சம்பவங்களையும் தகவல்களையும் சோஷத்துச் சொல்லும் நூனப்பிரகாசத்தின் மன அவலங்களை வெளிப் படுத்துவதாக “அதுவும் ஒரு பிறவி” என்ற கதை அமைந்துள்ளது.

இக்கதையின் நாயகன் நூனப் பிரகாசம் திருகோணமலையில் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரைகுறையாக வாலிபன் ஆகியவன். துரதிவிட்டவசமாக தனக்குத் திருமணமாக இருந்த சமயந்தான் அவனுக்கு ஒரு வகையான கோளாறு தொடங்கியது. அதனைச் சுகிக்க முடியாமல் அவன் இருபது வருடங்களுக்கு முன் விடு, ஜார், உற்றார் உறவினர் ஆகியவற்றை விட்டுக் கிளம்பிச் சென்றான்.

இவ்வாறு சொந்த ஊரை விட்டுக் கிளம்பிச் சென்ற நூனப்பிரகாசத்தை, அவன் புகுந்த ஊரிலுள்ள சிரியவர் முதல் முதியவர் வரை ‘அண்ணை’ என்றே அழைந்தனர். அங்கு அவன் ஊரிலுள்ள அனைவரது வீட்டிலும் வேலை செய்யக் கூடியவராக இருந்தான்.

“அவன் எங்கள் வீட்டு வேலைக்காரர் அல்ல, யார் வீட்டு வேலையானும் இல்லை. ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அவன் பணியான். இன்று எங்கள் வீட்டில்

இவ்வாறு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல குணநவைகளை உடைய நூனப்பிரகாசம், தனக்குத் திருமணமாக இருந்த சமயத்தில் ஏற்பட கோளாறினால் இவ்வாறான நிலைக்கு ஆளாணான். இவ்வாறான குழலுக்குள் ஆட்பட்ட அவனைச் சமூகம் தாழ்த்திவிடக் கூடாது என்பதற்காக வேண்டி அவன் செய்யும் நடவடிக்கைகள் யாவும் அவனது மன அவலத்தின் பிரதி பலிப்புக்காக ஆகிரியரால் காட்டப் பட்டிருக்கின்றன.

ஆம்பு தொடரும்...

பாதகள்  
திதழ்கள் பற்றி  
விமர்சனங்களை  
எழுதிய திலக்கீ  
சீர்வாலர்களுக்கும்  
பிரச்சித்த  
ஊடகங்களுக்கும்,  
நன்றீகள்.

குத்திழு

பாதகள் இதற்கு 21 பற்றிய அறிமுகமும், பாதகள் இதழ்களில் வெளிவருகின்ற சிங்கள இலக்கியங்கள் பற்றிய அறிமுகமும் அண்மையில் DAILY NEWS பத்திரிகையில் இரண்டு கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பாதகளின் தொடர் வருதைக்கும் இலக்கிய பங்களிப்புகளுக்கும் ஆங்கில மொழியில் கிடைத்துள்ள இவ்வங்கீராம் மகிளிச்சிக்குரியது.

ஆண்கள், பெண்கள், சீறுவர்கள் உட்பட அனைவருக்குமான சகல ஆடைத் தெரிவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், மின் உபகரணங்கள், காட்காரங்கள், பேக் வகைகள், காகிதாதீகள் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய இடம்



நாக்கிட் நோக்க்

# DRESS MART

All are fashion

17, Market Place, Anuradhapura  
Tel - 025 2224313, 071 8416275

**FOREIGN EMPLOYMENT  
&  
AIR TICKETING AGENTS**



# **ARM TRAVELS**

*We always with you...*

**അവന്റെ വൈദിക ഫോറെൻഡർ പ്രകാൾ നീതിയാൽ**

**AL HAJ ARM. THARIK JP (PROPRIETOR)**

**14/2A, MARKET SITE,**

**ANURADHAPURA, SRI LANKA**

**TEL - 025 4580622, 025 5614183, 077 3041689**